Registered Office: " Maithri "

Tel: 91 44 2811 2472 URL: www.ranegroup.com

132, Cathedral Road, Chennai 600 086.

India.

CIN: L65993TN2004PLC052856

Rane (Madras) Limited



//Online submission//

RML/SE/47/2020-21

December 18, 2020

BSE Limited (BSE)	National Stock	Exchange	of	India		
Listing Centre	Limited (NSE)					
Scrip Code: 532661	NEAPS					
	Symbol: RML					

Dear Sir / Madam,

Sub: Publication of Newspaper Advertisement - Regulation 47 of SEBI LODR

Ref: Our letter no. RML/SE/46/2020-21 dated December 17, 2020

Further to our letter referred above, we enclose herewith copy of the advertisements published on December 18, 2020 in Newspapers – Business Standard (English) and Dinamani (Tamil) in connection with the Postal ballot Notice dated December 17, 2020. Copies of the said advertisements are also being made available on the website of the Company at www.ranegroup.com.

Kindly take this on record as compliance with the relevant regulations of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane (Madras) Limited

Soubha Shree AD

Encl.: a/a

Newspaper: Dinamani

சென்னையில் புதிதாக 120 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள்

கே.வாசுதேவன்

சென்னை, டிச. 17: சென்னையில் புதி தாக 120 இடங்களில் வாகன நிறுத்து மிடங்களை அமைக்க மாநகராட்சியும், சென்னை காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறி வதற்கு பிரேத்யகமாக ஒரு செல்லிடப் பேசி செயலியும் (App) வடிவமைக்கப் படுகிறது.

சென்னையில் சுமார் 55 லட்சம் வாக னங்கள் உள்ளன. இவற்றில் 78 சதவீ தம் இரு சக்கர வாகனங்கள் ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களில் எண்ணிக்கை 300 சதவீதம் உயர்ந்தி ருப்பதாக போக்குவரத்துத் துறை கூறு கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மா வட்ட பகுதிகள் அடங்கிய சென்னை சரகத்தில் ஒரு நாளைக்கு 1,100 வாக னங்கள் புதிதாக பதியப்படுகின்றன. 600 ஓட்டுநர் உரிமங்கள் புதிதாக வழங் கப்படுகின்றன.

நாட்டிலேயே அதிகமாக இரு சக் கர வாகனங்கள் அதிகம் உள்ள நகரங் களில் தில்லி முதலிடத்திலும், பெங்க ளூரு இரண்டாமிடத்திலும், சென்னை முன்றாமிடத்திலும் உள்ளன. சென்

னையில் இப்போது இருவருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் என்ற விகிதத்தில் இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்கு வோரின் எண்ணிக்கை சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை உயருவதாக வும் அரசின் புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.

ஆனால்*,* வாகன பெருக்கத்துக்கு ஏற்றாற்போல சாலை வசதிகளும், பொது இடங்களில் வாகனம் நிறுத்து மிடங்களும் அதிகரிக்கப்படவில்லை. நகரத்தை விட்டு வெளியே விரைவுச் சாலைகள், புறவழிச்சாலைகள் அதிக ரித்தாலும், நகருக்குள் 60 ஆண்டுகளாக புதிதாக எந்தவொரு சாலையும் உரு வாக்கப்படவில்லை,பழைய சாலைகள் விரிவாக்கப்படவில்லை. இதன் விளை வாக, சென்னையில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினமும் 1,000 வழக்குகள்: வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கள், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், வழிபாட்டுத் தலங் கள், பொழுதுபோக்கு இடங்கள், மக் கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில்

மாநகராட்சி–காவல் துறை இணைந்து நடவடிக்கை

சென்னையில் பாதுகாப்பாக வாகனங் களை நிறுத்துவது சவாலான விஷய மாக மாறி வருகிறது. இப் பகுதிகளில் போதுமான அளவில் வாகன நிறுத் தும் இடங்கள் இல்லாமல் இருப்ப தால் சாலைகளிலும், தெருக்களிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக் கும் இடையூறு செய்யும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இத னால் சில வேளைகளில் சட்டம்-ஒழுங் குப் பிரச்னை வரை ஏற்படுகிறது.



சில வேளைகளில் போக்குவரத்<u>து</u> போலீஸார், வாகனங்களை பறிமு தல் செய்கின்றனர். சென்னையில் ஒரு நாளைக்கு போக்குவரத்து விதிமுறை மீறலால் சுமார் 10 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதில் 1,000 வழக் குகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது பதியப்படுகிறது. பாதுகாப்பற்ற இடங்களில் வாகனங் கள் திருட்டு, வாகனங்கள் உடைக்கப் படுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்

கொண்டு, சென்னை காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பொது இடங்களில் புதிதாக வாகன நிறுத்துமி டங்களை அமைப்பது என முடிவு செய் துள்ளன. இதற்காக புதிய வாகன நிறுத் துமிடங்கள் அமைப்பதற்குரிய இடங் களை அடையாளம் காணும் பணியில் இரு துறையினரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போ<u>து</u> சிந்தாதிரிப்பேட்டை ரிச் தெரு, சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, மண்ணடி, வண்ணாரப் பேட்டை, காசிமேடு, தியாகராயநகர் உள்ளிட்ட 120 இடங்களில் புதிதாக வாகன நிறுத்துமிடங்களை அமைப்ப தற்கு அடையாளம் கண்டுள்ளனர்.

இதற்காக அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்கள், அரசு சார்பு நிறுவனங்களின் சொந் தமான இடங்கள் ஆகியவற்றையும் அடையாளம் கண்டுள்ளனர். அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவ தற்கான பேச்சுவார்த்தையிலும் இரு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

செல்லிடப்பேசி செயலி: வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு செயலி யும் வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் வாகன நிறுத்துமிடங் களை அடையாளும் காணும் வகையி லும், அதற்கு எப்படிச் செல்ல வேண் டும் என்ற வழிகாட்டியுடனும் இந்தத் செயலி உருவாக்கப்படுகிறது.

மேலும், வாகன நிறுத்துமிடத்திலும் பொருத்தப்பட்டிருக்கும் அதிக திறன் கொண்ட சென்சாருடன் கூடிய கண் காணிப்பு கேமரா மூலம் அங்கு நிறுத் தப்பட்டிருக்கும் வாகனங்களின் எண் ணிக்கை, இன்னும் எத்தனை வாகனங் கள் அங்கு நிறுத்த முடியும் என்பது போன்ற தகவல்களும் அறியப்பட்டு சர் வர் மூலம் செல்லிடப்பேசி செயலிக்கு அனுப்பப்படும்.

இதனால், ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்றால் வாகன ஓட்டிகள் மற்றொரு வாகன நிறுத்துமிடத்துக்கு சிரமமின்றி சென் றுவிடலாம் என சென்னை காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒரு வர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை இன்னும் சில மாதங்களில் அமல் படுத்தும் நடவடிக்கையில் மாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மின் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை, டிச. 17: சென்னை மின்பகிர் மான வட்டம் அம்பத்தூர் கோட்டம் சார் பில் மின் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நடை பெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் டி.ச.14-ஆம் தேதி முதல் டி.ச.20-ஆம் தேதி வரை மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண் டாடப்படுகிறது. அந்த நாள்களில் மின் வாரியம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரைப் போட்டிகளும், பொது மக்கள் கூடும் இடங்களில் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி,பேரணி உள்ளிட்ட நிகழ்ச் சிகள் நடத்தப்படும்.

அந்த வகையில் நிகழாண்டு மின் சிக் கன வாரம் இந்த வாரம் கொண்டாடப்ப டுகிறது. இதையொட்டி சென்னை மின்



சென்னை மின் பகிர்மான வட்டம் அம்பத்தூர் கோட்டம் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மின் சிக்கன விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற ஊழியர்கள்.

UNIMONI FINANCIAL SERVICES LIMITED RO: N.G. 12 & 13 Ground Floor, North Block, Manipal Centre.

Dickenson Road, Bangalore - 560 042, CIN No.U85110KA1995PLC018175

பொது அறிவிப்பு

இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் யூனிமோனி

'பினான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் மூலம் அடமானம் வைக்கப்பட்ட தங்க

ஆயரணங்கள் Chennai - Mount Road Branch - No 142, Ground Floor ,U.H Center ,Greams

Road, Chennai ,Chennai 600006ல் 10.00 am-க்கு, 22.12.2020 அன்று ஒலத்தில்

விடப்படும். ஏலத்தில் விடப்படக்கூடிய தங்க ஆயரணங்கள் அவர்களின் கடனைச்

செலுத்த தவழிய எங்கள் பல்வேறு வாடிக்கையாளர்களின் கடன் கணக்கை

சேர்ந்தவைகள். இந்தக் கடன் வாங்கியவர்களுக்கு ஏலம் பற்றிய அறிவிப்புகள்

முறையாக வழங்கப்பட்டுள்ளன. ஏலத்தில் விடப்படக்கூடிய தங்க ஆபரணங்கள் கிளையின் பெயருடன் கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு வாடிக்கையாளர்களின் தவணை

Loan Nos: CHENGALPATTU (CPT) -1742988, 1756314, 1760739. CHENNAI

ADAYAR (CHV) -1519720, 1576165, 1673528. CHENNAI - AMBATTUR

(ABR) -1757286, 1762600. CHENNAI - MOUNT ROAD (CHE) -1600394

1612118, 1741056, 1745438, 1750207, 1756298, 1764787, 1769204,

1769218, 1769263. CHENNAI - PALLAVARAM (CHP) -1482892, 1622423

For more details, please contact: Mr. VIMAL - 9488800025

(Reserves the right to alter the number of accounts to be

auctioned &/ postpone / cancel the auction without any prior notice.)

கடந்த கடன் கணக்கை சேந்தவைகள்.

KANCHIPURAM(KAC) -1853707, 1855249

கோட்டம் சார்பில் மின் சிக்கன விழிப் வியாழக்கிழமை நடைபெற்றது. புணர்வு பிரசாரம் அம்பத்தூர் தொழிற் நிகழ்ச்சிக்கு அம்பத்தூர் செயற்பொறியா

பகிர்மான வட்டம் மேற்கில், அம்பத்தூர் பேட்டை பேருந்து நிலையம் அருகில்

ளர் ஜெ.விஜயபார்வதி தலைமை வகித்து மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து 'மின்சாரத்தை சிக் கனப்படுத்துவோம் ,தாய் நாட்டை மேம்ப டுத்துவோம்', 'மின்சாரத்தை சேமிப்போம், இந்தியாவை ஒளிரச் செய்வோம்', 'ஐந்து நட்சத்திர தரக் குறியீடு சாதனங்களைப் பயன்படுத்துங்கள்', 'தேவையில்லாதநேரங் களில் மின் சாதனங்களை அணைத்து வைப்போம்' என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா கைகளை ஏந்தியபடி திரளான மின் ஊழி யர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நடை பெற்றது. இதில் அம்பத்தூர் கோட்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்

பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருது

விண்ணப்பிக்க டிச.31 கடைசி

சென்னை, டிச. 17: உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற் றத்துக்கு உதவும் ஆசிரியர்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் 'லீலாவதி விருது' வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு டிச.31-ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள து.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக் கான அதிகார மையம் வெளியிட்ட அறிவிப்பு:

பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியர்களுக்கு ஏஐசிடி இ சார்பாக ஆண்டுதோறும்'லீலாவதிவிருது' வழங்கப்படுகிறது. அதன் படி, பெண்கள் நலன், தற்காப்பு, சுகாதாரம், கல்வியறிவு, தொழில்மு னைவு, சட்ட விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு உத வும் அசிரியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நலனுக்கு உதவும் அசிரியர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் விருதுக்கு விண்ணப் பிக்கலாம். அதன்படி, பெண்கள் முன்னேற்றத்துக்கு செய்த பணி களை விரிவாக விளக்கமளித்து, தங்களின் கல்லூரித் தலைவரின் அனுமதியுடன் https://lilavati.aicte-india.org என்ற இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

இறுதிக் கட்டப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் அருங்காட்சியகம்

சென்னை, டி.ச.17: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் அருங்காட்சியகம் சென்னையில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு, மாற்றுத்திறனாளி கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமாக இயங்கு வதற்கு தேவையான புதிய தொழில் நுட்பங்களும் காட்சிப்ப டுத்தப்படவுள்ளன.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் நல ஆணையரகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது, அருங்காட்சியகத்துக்குத் தேவையான பொருள்களை இடம்பெறச் செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்

இந்தப் பணிகளும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் சாத்தியமாக்கும் அருங்காட்சியகம் (Museum of possi bilities) என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், மாற்றுத்திறனாளிகள் ஒருசேர உணவருந்தும் சூழல் உருவாக்கப்பட்டு, அங்கு அவர்களது தனித்திறமை களை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவும் 'மகிழ்ச்சி கபே' என்னும் உணவகமும் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் கூறுகையில், 'இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அதில் அவர்களது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் எடுத்துரைக் கப்படும். இதே போல், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப் புணர்வு, அவர்களுக்கான கற்கும் உபகரணங்கள், கல்வி உள் ளிட்ட பல்வேறு விஷயங்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்' என்று தெரிவித்தார்.

கனமழை பெய்தும் நிரம்பாத ஏரிகள்:

பொதுப்பணித் துறை ஆய்வு

சென்னை, டி.ச. 17: தமிழகத்தில் கனமழை பெய்தும் சென்னை,

திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 1,644 ஏரிகள்

பொதுப்பணித் துறையின் பாலாறு வட்டத்தில் உள்ளன.

இதில் அதிக ஏரிகள், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மாவட்டங்களில் உள்ளன. சென்னையில் மட்டும் 28 ஏரி

கள் உள்ளன. நிவர், புரெவி புயல்கள் காரணமாக பெய்த கன

ருப்புப் பகுதிகளில், மழை நீர் தொடர்ந்து தேங்கியுள்ளது.

ஆனால், 1,239 ஏரிகள் மட்டுமே மழையால் முழு கொள்ள

ளவை எட்டியுள்ளன. மேலும் 23 ஏரிகளில் 75 சதவீதத்துக்

கும் மேல் நீர் நிரம்பியுள்ளது. அதிக மழை பெய்தபோதும் 59

ஏரிகளில் 25 சதவீ தத்துக்கு அதிகமாகவும், 22 ஏரிகளில் 25 சத

இதில் குடிமராமத்து திட்டம், நீர்வள, நிலவள திட்டத்தின்

கீழ், பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட ஏரிகளும் உள்

ளன. இந்த 81 ஏரிகளுக்கும் போதிய நீர்வரத்து கிடைக்காத

காரணத்தை அரசு உத்தரவின்படி பொதுப்பணித் துறை

பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த

விவரங்கள், விரைவில் நீர்வளத் துறை முதன்மை தலைமை

ஏரிகளைச் சுற்றியுள்ள நீர்பிடிப்புப் பகுதிகள், குடியி

மழையால் இந்த ஏரிகளுக்கு அதிக நீர்வரத்து கிடைத்தது.

காஞ்சிபுரம் உள்ளிட்ட 5

மாவட்டங்களில் உள்ள 81

ஏரிகளுக்குபோதியநீர்வரத்து

கிடைக்கவில்லை. இதற்கான

காரணம் குறித்து பொதுப்

பணித் துறை அதிகாரிகள்

சென்னை, திருவள்ளூர்,

ஆய்வு நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு,

🕸 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சொத்து வசூல் நிர்வாக கிளை: தரைத்தளம், மத்திய அலுவலகம், மெயின் கட்டிடம், என்.763, அண்ணாசாலை, சென்னை-600002, Ph: 2854 9143, 2842 0262 அசையா சொத்துக்கள் சுவாதீன அறிவிப்பு (Appendix - IV

பிணைக்காப்பு, நிநிச்சொத்து மறுசிரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம்

2002 மற்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விடுகள் 2002-ன் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002) கீழ் அதிகாரம் பெற்ற அடுகாரியாக தியமிக்கப்பட்டவரான கீழ் கையொப்பமிட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மூலம், மேற்படி சட்ட பிரிவு 13(12) மற்றும் விதி எண்.3-ன்படி 14.09.2020 தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பில் (Demand Notice) குறிப்பிடப்பட்ட கடன் தொகையான ரு.5,19,76,605.62 (ருபாய் ஐந்து கோடியே பத்தொன்பது லட்சத்து எழுபத்து ஆறாயிரத்து அறுநூற்று ஐந்து மற்றும் பைசா அறுபத்து இரண்டு மட்டும் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி, கட்டணங்கள், இதர செலவுகளையும் சேர்த்து அறிவிப்பு பெற்ற அறுபது நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டுமென்ற கடன்தாரர்/ஜாமீன்தாரர்கள்: M/s.டவாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் (Under CIRP) பதிவு அலுவலக முகவரி, 559, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னன-600018 மற்றும் கார்பரேட் அலுவலக முகவரி, 'TVH பெலிசியா டவர்ஸ்', 9வது தனம், டவர் II, ப்ளாக் எண்.94, MRC நகர், சென்னை-600028, அதன் சார்பாக Mr.R. ரமேஷ், **இயக்குநர்,** எண்.19, 2வது குறுக்கு தெரு, இந்திரா நகர், அடையாறு, சென்னை 600020 (**M/s.டவாஸ் கண்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட்** (Under CIRP)-ன் இயக்குனர்), Mr.D.கவி பிரசாத் (இயக்குதர்), எண்.42, ராமசாமி ரோடு, K.K.நகர், சென்னை-600078 (M/s.Lauren) கண்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் (Under CIRP)-ன் இயக்குனர்). Mr.ரவிச்சந்திரன் (ஜாமீன்தாரர் / அடமானதாரர்), என்.1, விருஷ்ணாபுரி 1வது தெரு, RA புரம், சென்னை-600028, M/s.தேஜோனிதி எஸ்டேட்ஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் (கார்போரேட் ஜாமீன்தாரர்), TVH பெலிசியா டவர்ஸ், டவர்-II, 9வது தனம், ப்னாக் 94, MRC நகர், சென்னை-600028 மற்றும் **M/s.அளிர் டெக் பார்க் பிரைவேட் விமிடெட்** (கார்போரேட் ஜாமீன்தாரர்), பயோவிர் ரிஜென்சி டவர்ஸ், எண் 132 (பழைய #33), நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை-600029 ஆகியோருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை அறிவிப்பானது 29.09.2020 தேதியிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் திமைணி நானிதழ்களில் வெனியிடப்பட்டது.

கடன்தாரர்கள்/ஜாமீன்தாரர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன்தொகை முழுவதையும் செலுத்த தவறியதால், குறிப்பாக கடன்தாரர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், மேற்படி சட்டம் 13(4) பிரிவின் கீழ் കാരിക്കെവ്വല് എൽത്. എൽക്കാര് ക്യായ്യ്യ് വിവ്യായ്യ് വിവ്യായ്യ്യ് വിവ്യായ്യ് വിവ്യായ്യ് വിവ്യായ്യ്യ് വിവ്യായ്യ് விடுயின்படியும், கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை 16.12.2020 தேதியன்று கீழே கையொப்பமிட்டவர் வங்கியின் உடமையாக்கியுள்ளார்.

இது முதற்கொண்டு கடன்தாரரோ / ஜாமீன்தாரர்களோ அல்லது மற்ற பொது மக்களே இந்த சொத்துக்களில் எந்தவிதமான வில்லங்கங்களும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அல்வாறு ஏற்படுத்தினால் **அது இந்நியன் ஓவர்சீஸ் வங்கி-க்கு வந்து சேரவேண்டிய** கடன் தொகையான ரு.5,19,76,605.62 (ருபாய் ஐந்து கோடியே பத்தொன்பது லட்சத்து எழுபத்து ஆறாயிரத்து அறுநூற்று ஐந்து மற்றும் பைசா சுறுபத்து இரண்டு மட்டும்) மற்றும் மேற்குறிப்பிட்ட தேதியிலிருந்து திரும்ப செலுத்தும் காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்டபடி வட்டி. இதர செலவுகள் கோரிக்கை அறிவிப்பு வெளியிட்ட ிறகு கடன்தாரரால் செலுத்தப்பட்ட தொகை ஏதேனும் இருப்பின் அதுபோக, **சுவாதீனப்** எடுத்த தேதிப்படி செலுத்த வேண்டிய கடன் நிலுவைத்தொகை ரு.5,44,37,980/-(ருபாப் ஐந்து கோடியே நாற்பத்து நான்கு வட்சத்து முப்பத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது மட்டும்) மற்றும் வட்டி, கட்டணங்கள், இதர செலவுகளுக்கு கட்டுப்பட்டவை என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தினை மீட்பதற்குரிய கால வரம்பு குறித்து சட்ட பிரிவு 13(8) ஷரத்துக்களின் மீது கடன்தாரர் கவனம் ஈர்க்கப்படுகிறது. (ஈடுபெற்ற சொத்து). அசையா சொத்துக்கள் விபரம்

வெட்யூல் A (மொத்த சொத்து) மத்திய சென்னை பதிவு மாவட்டம் மற்றும் மயிலாப்பூர் சார் பதிவு மாவட்டம் எல்லைக்குட்பட்ட மறுசர்வே எண்.3628/10, மயிலாப்பூர் கிராமம், ப்ளாக் எண்.72, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுகா, சென்னை மாவட்டம், கதவு எண்.21, (பழைய எண்.10) (மனை எண்.5), (L.A.எண்.56/1958), சர் C.V.ராமன் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600018 என்னும் முகவரியிலுள்ள 2 கிரவுண்ட் 1042 சதுர அடி (5842 சதுர அடி) நிலம் மற்றும் கட்டிடம், அதனுடன் இணைந்த துண்டுகளும். பகுதிகளும். வடக்கு: சர் C.V.ராமன் ரோடு, மறுசர்வே எண்.3628/3, தெற்கு: மனை எண்.6, (L.A.எண்.56/1958) மறுசர்வே எண்.3628/11, கிழக்கு: மறுசர்வே எண்.3628/2-ல் உள்ள நிலம், மெட்ராஸ் கார்போரேஷனால் வாங்கப்பட்டது, மேற்கு: மனை எண்.4, (L.A.என்.56/1958) மறுசர்வே எண்.3628/09.

ஷெட்யூல் B (Mr.N.ரவிச்சந்திரன்-க்கு சொந்தமான சொத்து) ஐட்டம் எண்.1: "TVH TRIVENI" என அழைக்கப்படும் கட்டிடத்தின் தரை மட்ட தளத்தில் ப்ளாட் எண்.1-எ பரப்பு 764 சதுர அடி (கட்டிடத்தின் முன் பகுதியில் 300 சதுர அடி போக) மற்றும் இரண்டு மூடிய கார் பார்க்கிங் உட்பட மற்றும் மேற்கண்ட ஷெட்யூல் A சொத்தில் 387.25 சதுர அடி பிரிக்கப்படாத பங்கு மற்றும் பொது இடம் உட்பட மற்றும் இணை-உரிமையாளர்களுடன் அனுபவிக்க வேண்டிய அனைத்து இதர உரிமைகள். **ஓட்டம் எண்.2: "TVH – TRIVENI"** என அழைக்கப்படும் கட்டிடத்தின் முதல் தனத்தில்

பரப்பு 1332 சதுர அடி ப்னாட் மற்றும் இரண்டு மூடிய கார் பார்க்கிங் உட்பட மற்றும் மேற்கண்ட ஷெட்யூல் A சொத்தில் 674.525 சதுர அடி பிரிக்கப்படாத பங்கு மற்றும் பொது இடம் உட்பட மற்றும் இணை உரிமையாளர்களுடன் அனுபவிக்க வேண்டிய தேதி: 16.12.2020

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

PUBLIC NOTICE

Take notice that our client proposes to deal with land of an extent of 5 grounds and 1774 sq.ft. (5 grounds and 1702 sq.ft. as per Patta), comprised in old S.Nos.67/1, 67/2, 54/1, 54/2, 68 and 78 then T.S.Nos.4872 and 7054, new T.S.No.8557/3, Block No.113, T.Nagar Town, Guindy Taluk, Chennai District, together with the building thereon bearing new No.45, old No.23, Vijayaraghava Road, Thyagarayanagar, Chennai 600 017. The original/copy of i). Agreement dated 30.12.1946 entered into between Loyal Textile Mills Ltd and Puram Prakasa Rao and the original of ii). Letter from Loyal Textile Mills Ltd. nominating the

Any person having any knowledge of the whereabouts of the aforementioned Agreement and Letter or having any charge, lien, or adverse claim over the aforesaid property on the basis of the said Agreement and letter or on any other basis whatsoever, are hereby called upon to make the same known in writing with supporting documents to the undersigned, within 15 days from this date, failing which our client will deal with the said property, free of any encumbrance or any adverse claim

NIRMAL CARIAPPA & K. JACOB GEORGE

No.22/1, Sterling Road 1st Cross Street Nungambakkam, Chennai 600 034

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசின் 15 – ஆண்டுகால

பிணையப் பத்திரங்களை

ஏலத்தின் மூலம் விற்பனை செய்தல்

1. தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.1000.00 கோடி மதிப்புள்ள பதினைந்தாண்டு காலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்தப் பிணையப் பத்திரங்கள், குறைந்தபட்சம் ரூ.10,000/–க்கும் அதன் பின்னர் ரூ.10,000/–ன் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் டிசம்பர் 22, 2020 அன்று இந்த ஏலத்தை நடத்தும்.

2. மாநில அரசின் பிணையப் பத்திரங்களை ஏலம் விடுவதற்கான பொது அறிவிக்கையின் (இணைப்பு—II)ன் திருத்தியமைக்கப்பட்ட போட்டியற்ற ஏலம் கேட்பு வசதி திட்டத்தின்படி (Revised Scheme for Non-Competitive Bidding Facility) விற்பனைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அந்த பிணையப் பத்திரங்களில், தகுதியுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ஒரு ஏலக் கேட்பிற்கு உச்சவரம்பாக அறிவிக்கப்பட்ட தொகையில் ஒரு சதவீதம் என்பதற்கு உட்பட்டு 10 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு முதலீட்டாளா் ஒரு ஏலக் கேட்பினை மட்டுமே வங்கி அல்லது முதன்மைத் தரகர் (Primary Dealer) மூலமாக சமர்ப்பிக்கலாம்.

3. ஆர்வமுள்ளவர்கள், ஏலக் கேட்பினை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) மின்னணு படிவத்தில் (electronic format) டிசம்பர் 22, 2020 அன்று கீழ்க்குறிப்பிட்டுள்ள முறையில்

அ) போட்டி ஏலக் கேட்புகள் மின்னணு வாயிலாக இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் சமா்பிக்கப்பட வேண்டும்.

ஆ) போட்டியற்ற ஏலக் கேட்புகள் மின்னணு வாயிலாக இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் சமாபிக்கப்பட வேண்டும்.

4. ஏலம் கேட்பவர் ஆண்டொன்றுக்கு எதிர்பார்க்கக் கூடிய வட்டி விகிதத்தினை இரண்டு தசம ஸ்தானத்தில் தெரியப்படுத்த வேண்டும். ஒரு முதலீட்டாளர் வெவ்வேறு வட்டி விகிதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டி ஏலக் கேட்பினை மின்னணு படிவத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) சமா்ப்பிக்கலாம். இருப்பினும், ஒரு நபா் கோரும் மொத்த ஏலக் கேட்புகள் அறிவிக்கப்பட்ட தொகைக்கு மேலாக

5. ஏலத்தின் முடிவுகள் டிசம்பர் 22, 2020 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசா்வ் வங்கி மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை (Bankers' Cheque) அல்லது கேட்போலையை (Demand Draft) டிசம்பர் **23**, **2020** அன்று வங்கிப்பணி நேரம் முடிவதற்குள் சமாப்பிக்க வேண்டும்.

6. இந்த அரசு பிணையப் பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய வீதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை ஜூன் 23 மற்றும் டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்தப் பிணையப் பத்திரங்கள் அரசு பிணையப் பத்திரங்கள் சட்டம், **2006** (Government Securities Act, 2006) மற்றும் அரசு பிணையப் பத்திரங்கள் ஒழுங்குமுறை விதிகள், 2007 (Government Securities Regulations, 2007) ஆகியவற்றின்படி நிர்வகிக்கப்படும்.

7. இந்த பிணையப் பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத் தக்க (Ready Forward Facility) தகுதியுடையதாகும்.

8. மற்ற விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் டிசம்பர் 17, 2020 நாளிட்ட பிரத்யேக அறிவிக்கை எண்.521(L)/W&M-II/2020–ஐக் காண்க.

செ.ம.கொ.**®**/1258 /வரைகலை/2020

ச. கிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, சென்னை–9.

சென்னை

ரானே (மதராஸ்) லிமிடெட் எண். 132, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086 Website: www.ranegroup.com; E-mail: investorservices@ranegroup.com

உறுப்பினர்களுக்கான அறிவிப்பு - அஞ்சல் வாக்கு நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 110 இன் படி, நிறுவனங்களின்

விதி 22 உடன் படிக்கவும் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014

மற்றும் MCA சுற்றறிக்கைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 இன் விதி 22 உடன் படிக்கப்பட்ட நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 110 வது பிரிவின் படி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (**'எம்.சி.ஏ'**) வழங்கிய அடிப்படையில் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் அதன் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 17/2020, செப்டம்பர் 28, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 33/2020 உடன் படிக்கவும் (கூட்டாக **"எம்.சி.ஏ சுற்றறிக்கைகள்"** என்று தறிப்பிடப்படுகிறது) மற்றும் நடைமுறையில் இருக்கும் பிற பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், நிறுவனம் **டிசம்பர்** 2020 தேதியிட்ட அதன் அஞ்சல் வாக்கு அறிவிப்பின் படி ("அறிவிப்பு") குறிப்பிட்டுள்ளபடியான சிறப்பு தீர்மானத்திற்காக, அஞ்சல் வாக்கு

கோரியுள்ளது. தொலை மின்னணு வாக்குப்பதிவு ("மின்-வாக்களிப்பு") எம்.சி.ஏ சுற்றறிக்கைகளைப் பொறுத்த வரை, எந்தவொரு வணிகத்தையும் மின்-வாக்களிப்பு வசதியை உட்படுத்த வேண்டிய நிறுவனங்கள் 31 டி**சம்பர் 2020** வரை தொலைவாக்களிப்பு முறையை மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும். நிறுவனங்கள் சட்டம், 2013 (**"சட்டம்"**), செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015ன் படியும் (**"செபி பட்டியல்** ஒழுங்குமுறைகள்") மற்றும் எம்.சி.ஏ சுற்றறிக்கைகள் படியும் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு இணங்க, தொலை மின்-வாக்களிப்பு மூலம் அஞ்சல் வாக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகத்தை

வழியாக சிறப்புத் தீர்மானத்திற்கு உறுப்பினர்களின் ஒப்புதலைக்

பரிவர்த்தனை செய்யத் தொடங்க முடிக்கிவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய எம்.சி.ஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனமானது டிசம்பர் 11, 2020 வெள்ளிக்கிழமை அன்று ('கட்-ஆஃப் தேதி') பங்குகளை வைத்திருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் யாருடைய மின்னஞ்சல் முகவரிகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவர்களுக்கு மின்னணு முறை மூலம் அஞ்சல் வாக்கு அறிவிப்பை நிறைவு செய்துள்ளது. வைப்பாளர்களுடன் மின்னஞ்சல் ஐடிகள் பதிவு செய்யப்படாத உறுப்பினர்கள், தபால் வாக்கு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்களையும் நிறுவனத்தின் ஆவணங்களையும் மின்னஞ்சல்

investorservices@ranegroup.com அல்லது ஆர்டிஏவின் மின்னஞ்சல் ஐடி srirams@integratedindia.com ஆகியவற்றிற்கு அனுப்பவும். மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, அஞ்சல் வாக்கு அறிவிப்பு, படிவங்கள் மற்றும் முன் பணம் செலுத்திய வணிக உறை ஆகியவற்றின் கடின நகல் இந்த அஞ்சல் வாக்குச்சீட்டுக்கு அனுப்பப்படாது. தொலைதூர மின்-வாக்கு வசதி மூலம் மட்டுமே வாக்களிப்பு செய்ய முடியும். தொலைநிலை மின்-வாக்களிப்பை எளிதாக்குவதற்காக நிறுவனம் மத்திய வைப்பு சேவைகள் (இந்தியா) லிமிடெட் (சி.டி.எஸ்.எல்) நிறுவனத்தை ஈடுபடுத்தியுள்ளது. தொலை மின்-வாக்களிப்பு காலம் டிசம்பர் 18, 2020 வெள்ளிக்கிழமை (காலை 9.00 ஐ.எஸ்.டி) தொடங்கி, 2021 ஜனவரி 16 சனிக்கிழமையன்று (மாலை 5.00 மணி. ஐ.எஸ்.டி) முடிவடைகிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் தொலை மின்-வாக்களிப்பு அனுமதிக்கப்படாது, அதன்பிறகு வாக்களிப்பதற்காக மின்-வாக்களிப்பு தொகுதி சி.டி.எஸ்.எல் நிறுவனத்தால் முடக்கப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டுக்கான மின்-வாக்களிப்புக்கான கடைசி தேதி 2021

கட்-ஆஃப் தேதியின்படி உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபருக் மட்டுமே தொலை மின்-வாக்களிக்கும் வசதியைப் பெற உரிமை உண்டு. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமைகள் கட்-ஆஃப் தேதியின்படி நிறுவனத்தின் பணம் செலுத்திய சமநிலை பங்குகளின் மூலதனத்தின் பங்குகளுக்கு விகிதத்தில் இருக்கும்.

ஜனவரி 16 சனிக்கிழமை ஆகும்.

மின்-வாக்கு வசதி https://www.evotingindia.com என்ற இணைப்பில் கிடைக்கிறது. அஞ்சல் வாக்கு அறிவிப்பு, விளக்க விளக்க அறிக்கையுடன் மற்றும் தொலைநிலை மின்-வாக்களிப்பின் முறை மற்றும் முறையை குறிக்கும் விளக்க அறிக்கையுடன் உருவாக்கம் பெறாத படிவம் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் விபரம் ஆகியன நிறுவனத்தின் இணையதளத்தில் www.ranegroup.com, www.bseindia.com இல் உள்ள பிஎஸ்இ லிமிடெட் வலைத்தளங்கள், www.nseindia.com இல் தேசிய பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் மற்றும் சிடிஎஸ்எல் வலைத்தளம் https://www.evotingindia.com ஆகியவற்றில்

திரு. சி. ராமசுப்பிரமணியம், பயிற்சி செய்யும் கம்பெனி செயலாளர் (ஐ.சி.எஸ்.ஐ உறுப்பினர் எண். எஃப்.சி.எஸ் 6125) மற்றும் M/s. CR & அசோசியேட்ஸ், நிறுவனத்தின் செயலாளர்கள், அஞ்சல் வாக்குச்சீட்டை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆராய்வதற்கான ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சல் வாக்குப்பதிவின் முடிவுகள் **ஜனவரி 18, 2021 திங்கட்கிழமை** அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும், அதாவது தொலை மின்-வாக்களிப்பு முடிவடைந்த 48 மணி நேரத்திற்கு. ஸ்க்ரூட்டினீசரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள் நிறுவனத்தின் வலைத்தளமான www.ranegroup.com மற்றும் சி.டி.எஸ்.எல் www.evotingindia.com இணையதளத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே வைக்கப்படும். முடிவுகள் உடனடியாக நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தைகளுக்கு அனுப்பப்படும்.

மின்-வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (கேள்விகள்) மற்றும் உதவிப் பிரிவின் கீழ் www.evotingindia.com இல் கிடைக்கும் மின்-வாக்கு கையேட்டைப் பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia க்கு மின்னஞ்சல் எழுதலாம்.

(இயக்குனர் குழு உத்தரவுப்படி.) ரானே (மதராஸ்) லிமிடெடுக்காக

பொறியாளர் மூலமாக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. epaper.dinamani.com

வீதத்துக்கு கீழும் நீர் நிரம்பியுள்ளது.





Language: English **Edition: All Editions**

Date of Publication: December 18, 2020

Newspaper: Business Standard

Telcos have to fork out ₹44K cr for 4G auction

New Delhi, 17 December

he forthcoming spectrum auction will be focused on spectrum renewals for the three major operators - Bharti Airtel, Reliance Jio, and Vodafone Idea - which could cost them a combined total of ₹44,000 crore, which is equivalent to the adjusted gross revenues of telcos in the quarter of June 2020.

This will be for merely renewing all the spectrum that expires in the 800, 900 and 1800 bands next year. Based on a complex formula derived from the band that is being bought, the telcos will have to pay ₹16,300 crore upfront to the exchequer, according to industry estimates.

They have to pay 25 per cent upfront for the 700, 800, and 900 bands and 50 per cent for spectrum won in the 1800. 2100, 2300 and 2500 bands and the rest across 16 annual instalments with a two-year moratorium.

While Bharti Airtel and Vodafone Idea have spectrum which is expiring in the 900 and 1800 bands, Jio has to replace spectrum only in the 800 band.

The biggest bill at base price will have to be forked out by Reliance Jio —₹20,518 crore as 12 per cent (43.75 MHZ) of its total spectrum holding is coming for expiry. But it also has to buy more spectrum in this band (37.50 MHZ) to replace the airwaves which it was sharing with RCom which also comes up for expiry next year.



return some spectrum

Airtel and Jio might buy

additional spectrum in

1,800 and 2,300 band to

improve coverage and

improve service quality

conserve their cash for new

technology which will deter-

mine their next line of growth.

nce Jio and Bharti Airtel say

they might buy some addition-

al spectrum, especially in the

1800 and 2300 bands, to impr-

ove coverage of their 4G opera-

tions as networks are becoming

Idea has not divulged its strate-

gy but most analysts believe it is

sitting pretty. It has the highest

share of spectrum holding (30

per cent compared to Airtel's 28

per cent and Jio's 18 per cent)

and only about 44 Mhz of spec-

trum comes up for renewal next

vear. In fact, Vodafone Idea

might even return some spec-

trum to reduce its overall costs.

the operators that no one will

go for the 700 band because of

There is a consensus among

Cash-strapped Vodafone

That said, insiders at Relia-

Jio has to fork out ₹20,518 cr. It has to pay upfront over₹5,130 cr

Airtel has to pay ₹13,800 cr

Voda Idea has to pay ₹10,000 cr. Might even

Jio has to pay an upfront amount of ₹5,130 crore.

Bharti Airtel is second in line and has to pay over ₹13,800 crore as 10 per cent of its total spectrum holding which comes up for renewal. As to Vodafone Idea, it has to

pay ₹10.000 crore because only 6 per cent of its spectrum is up for renewal. With spectrum available in plenty across all bands, telcos are not going to indulge in aggressive bidding that could push prices up. Most of it could just end up at the base price. After all, the total spectrum on offer in the auction is nearly equivalent to the total spectrum held by the three operators since they started operations.

Moreover, with every possibility of the 5G spectrum auction for the 3500 and millimetre bands expected around the middle of next year (earlier than expected), most operators will

cent from the 2016 auction figure by Trai but most telcos say it is still unviable.

"The 700 band will be required for coverage of 5G and with no one bidding for it this auction, Trai will again have to offer it again when the 5G auction happens with a lower price as it did earlier. Depending on that price, everyone will take a

call," said a telecom executive. The government expects to collect over ₹390,000 crore from the auctioning of 2251 MHz of spectrum.

But it is aware that it will not get even a fraction of this figure because a lot of spectrum will remain unsold, especially in the 700 band which accounts for ₹230,000 crore and where the bulk of the government revenue would come from.

The speed at which the auction takes place will determine whether the government can account it this financial year or whether it will spill over to the next. The government is expected to roll out the Notice Inviting Applications within a few weeks and the auction may take place in March. The Budget had estimated that the government would receive ₹1.33 trillion from telecom revenues but it had not accounted for the ₹32,000 crore bonanza from AGR dues.

Even so, the proceeds from the auction will surely help, particularly as the government moratorium on deferred spectrum payment for this year and the next means that about the high base price tag. The ini- ₹16,000 crore will not come to tial price of the spectrum in this the exchequer.

McLEOD RUSSEL

McLEOD RUSSEL INDIA LIMITED

Corporate Identity Number (CIN) : L51109WB1998PLC087076 Regd. Office: Four Mangoe Lane, Surendra Mohan Ghosh Sarani, Kolkata-700 001 Telephone : 033-2210-1221, 2248-9434/35, Fax : 91-33-2248-8114/6265/3683 E-mail: administrator@mcleodrussel.com, Website: www.mcleodrussel.com

CORRIGENDUM TO THE ANNUAL REPORT 2019-20

This is with reference to the Annual Report for financial year 2019-20 of McLeod Russel India Limited, the stakeholders of the Company be informed that on Page No. 53 of the Annual Report, Annexure - VII of the Directors Report (Secretarial Audit Report), clause (h) has been nadvertently printed. You may kindly ignore this Clause (h) in Page No 53 of the Annual Report FY 2019-20

Further one heading added as "SECRETARIAL STANDARDS" after the "EMPLOYEES RELATIONS" in page 9 (Directors Report) of the Annual Report FY 2019-20

SECRETARIAL STANDARDS

Your Company complies with all applicable mandatory Secretarial Standards as issued by the Institute of the Company Secretaries of India ("ICSI")

The corrigendum should be read in conjunction with the said Annual Report This corrigendum and updated version of the said Annual Report are available on the website of the Company www.mcleodrussel.com

Place: Kolkata Date: 17.12.2020

For McLEOD RUSSEL INDIA LIMITED Company Secretary

By Order of the Board

Godrej One, 4th Floor, Pirojshanagar, Eastern Express Highway, Vikhroli (F) Mumbai 400 079

Godrej Consumer Products Limited

Tel: 25188010/20/30, Fax: 25188040 E-mail: investor.relations@godrejcp.com , Website: www.godrejcp.com CIN: L24246MH2000PLC129806

NOTICE is hereby given that the following share certificate(s) is/are stated to be lost / misplaced / stolen and the registered holder(s) thereof / claimant(s)

thereto has/have applied to the Company for issue of duplicate share

Number	Name of the Shareholder	of Face Value Re 1/-		live Nos.	Cert No.		
P003729	PRAHLADBHAI DWARKADAS	120	0741695469	0741695528	0593314		
	PATEL		1082479445	1082479504	0615288		
0020247	GIRISH SONI	120	0738664312	0738664431	0576467		
	HARSHA SONI						
0069298	HEM CHAND GUPTA	120	0063414473	0063414592	0572838		
0028824	HEMALATHA KRISHNAMMAL						
	C M MAZHUVENCHERIL G	600	0062376301	0062376900	0510627		
0117821	VINITA CHANDRU MOTIRAMANI	180	0064379437	0064379616	0527651		
In and a survey because the conversion of the solid shows (any ship sting (a))							

In case any person has any claims in respect of the said shares/any objection(s) for the issuance/release of duplicate certificate(s) in favor of the above stated applicant(s) he/she/they should lodge each claim or objection within 5 days of the date of publication of this notice. If within 7 days from the date hereof no claim is received by the company in respect of the said certificate, duplicate certificates will be issued/released. The public is hereby cautioned against dealing in any way with the above-mentioned certificates.

For Godrej Consumer Products Limited, V Srinivasan Date: 18/12/2020 Chief Financial Officer & Company Secretary

FORM G

INVITATION FOR EXPRESSION OF INTEREST

(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy

(Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

Relevant Particulars

Address of the registered office and Regd. Off: 17, Community Centre

Eligibility for resolution applicants under Eligibility for resolution applicants under

section 25(2)(h) of the Code is available section 25(2)(h) of the Code can be obtained

principal office (if any) of corporate Friends Colony New Delhi-110065

Date of incorporation of corporate debtor 14.08.2013

Insolvency commencement date of the 21.10.2020

Date of invitation of expression of 18.12.2020

is incorporated / registered

corporate debtor

liability identification number of

Authority under which corporate debtor RoC - New Delhi

Corporate identity number / limited U85191UP2013PTC058988

Associated Lighting System Private Limited

Works at: Khasra No.184/2 situated

Jdhamsingh Nagar, Uttrakhand.

Rehmapur, Taluka Jaspur, Distric

provisional list of PRAs and also those wh

contests the decision of RP for non-inclusion of

their name in the provisional list, on or before

17.01.2021 by way of an email. For any othe

nformation, the applicant may request at the

correspondence address or email at the ID a

for submission of Resolution Plan(s) as

nentioned in Clause 16 above

ated against serial no. 21 below The documents/other information as

Investment bonanza: Edtech start-ups get \$2.22 bn in 2020

T E NARASIMHAN Chennai, 17 December

The huge spike in demand for edtech solutions after the nationwide lockdown was imposed at the end of March to curb the spread of Covid-19 have helped firms in the sector garner \$2.22 billion in investments thus far in 2020. In comparison, investments in 2019 stood at \$553 million, according to Indian Private Equity and Venture Capital Association (IVCA) and PGA Labs.

They released a report, titled 'The Great Un-Lockdown: Indian Edtech', on Thursday that said 92 firms received funds in funding. The report pegs the size of the Indian education sec- a change maker. Though these tor at \$117 billion with 360 million learners as of 2019-20. It said \$49 billion is spent on school education, of which primary education accounts for 66 per cent of the spend, followed by secondary education at 27 per cent. And, \$42 billion is spent on supplementary edu- are reshaping the education cation, comprising of private



coaching and test preparation.

twofold to \$225 billion by FY25 at a compound annual growth rate of 14 per cent over FY20-25. 2020, of which 61 received seed IVCA, said with advances in education courses, are driving to its growth potential, espe-


> Madhur Singhal, practice leader, education, employment and entrepreneurship, Praxis

> The report said the education market is expected to grow

> technology edtech has become are testing times for many entrepreneurs globally, Indian edtech has emerged a clear winner.

> Global Alliance, said: "Large shifts in learner requirements and edtech landscape globally.





An increase in focus on selfpaced learning, an informed selection of tools/aids on top of better awareness and accessibility, and the idea of continuous learning beyond schools Rajat Tandon, president of and colleges via professional innovations in the way learning content is being consumed

and delivered in India." Vaibhav Tamrakar, vicepresident, PGA Labs, added: "Digitisation of educational institutions and learning ecosystem, continuous learning for employability and professional career growth, and student-lifecycle services such as student unserved segments have housing and fintech in educa-

tion are some of the whitespaces where the next edtech unicorn can emerge from India in the

The report's authors said the Indian education sector is fragmented with many players across segments. The past few years have witnessed the emergence of the edtech sector with supplementary learning opportunities for students and working professionals. The growth of the edtech sector has coincided with increased internet penetration, particularly in tier-3 and -4 cities and villages.

The sector has also seen increased investor interest due cially in segments like online tutoring and competitive exam preparation. The lockdown increased

the demand for edtech products manifold. In response to the growing demand, players have scaled up their offerings and new ones with innovative business models catering to emerged as well

Forfuture projects, we are open to both wind and solar modes'

expansion, joint managing director (joint MD) and chief executive officer (CEO) PRASHANT JAIN tells Amritha Pillay. According to Jain, the firm now has ample headroom to pursue growth opportunities. Edited excerpts:

How has the power demand recovery been? Do you expect to end Q3 with a double-digit growth?

October witnessed a power demand growth of 12 per cent year-on-year (YoY), led by resumption of economic activity across the country and also a low-base effect. In November, demand recovery continued with a 3 per cent YoY growth, and in the first two weeks of December also, power demand is up by 4.5 per cent. So, overall we expect this quarter to show a healthy demand growth over

What is driving this demand and is there a change in the segments contributing to this demand?

the last one.

With a gradual unlocking of the economy over the past few months, the high-frequency indicators have been showing an improvement in activity levels. Further, continued resilience in agriculture, resurgence of rural demand,

increase in e-way bills, higher railway freight and reviving auto sales, among others, are all pointing towards a revival in economic activity. All these have augured well for the power sector, leading to power demand recovery across sectors. With the number of Covid infection cases reducing, we expect the recovery momentum to continue.

Will your expansion plans in the renewable segment be restricted to solar, with wind as an exception only in hvbrid model

projects? Are you

also aiming at hydro-based expansion? We have received Letter of Awards for setting up total blended wind capacity of 810 megawatt (Mw) from Solar Energy Corporation of India (SECI). In this project, we have an option to build up to 20 per cent of solar capacity and the

rest wind. For our future proj-

ects, we are open to both wind

and solar modes. In Hydro, we



are currently incurring capital expenditure for the construction of a 240 Mw greenfield plant at Kutehr, Himachal Pradesh.

You mentioned plans to complete the deleveraging cycle in the current financial year. With focus on renewables (less capital-intensive), what is the debt position JSW Energy will be comfortable with? JSW Energy has one of the strongest balance sheets in the power sector. We have proactively used the healthy free

cash-flow generation over the

last few years, marked by prudent capital allocation, to deleverage by both repaying as well as pre-paying debt. This has created ample headroom to pursue attractive growth opportunities.

What are the options for the free cash available and likely to be generated?

We have set ambitious growth plans and intend to become a 10-gigawatt (Gw) company over the medium term. This will entail a significant capital outlay, and the robust free cash flow generation from our existing businesses as well as levering up the current under levered balance sheet will largely fuel this growth.

What would be JSW Energy's long-term coal sourcing policy interms of a domesticimported mix?

We rely on imported coal for our Ratnagiri and Vijayanagar plants. However, we have an option to blend up to 50 per cent of domestic coal at both imported coal prices and the structure of our power purchase agreements (PPAs), we these plants.

from cirp.alspl@gmail.com 9. Norms of ineligibility applicable under Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code can be obtaine from cirp.alspl@gmail.com 10. Last date for receipt of expression of 02.01.202 11. Date of issue of provisional list of 12.01.2021 prospective resolution applicants 12. Last date for submission of objections to 17.01.2021 provisional list 13. Date of issue of final list of prospective 27.01.2021 resolution applicants 14. Date of issue of information 17.01.2021 memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants

15. Manner of obtaining request for Information Memorandum, Evaluation Matri

resolution plan, evaluation matrix, and request for resolution plan shall be issue

information memorandum and further to every Prospective Resolution Applicar information (PRA) whose name will be included in the

nentioned above shall be provided afte receipt of confidentiality undertaking from the Prospective Resolution Applicants 16. Last date for submission of resoluti 16.02.2021 17. Manner of submitting resolution plans to The Resolution Applicant(s) shall submit esolution professiona Resolution Plan(s) to Resolution Professiona

23. Date of publication of Form G

these plants. Given the current will continue to import coal for

through sealed envelope by post / by hand a electronic copy by email a cirp.alspl@gmail.com on or before the last date

18. Estimated date for submission of 15.03.2021 resolution plan to the Adjudicating Authority for approval 19. Name and registration number of the resolution professional Devendra Singh IBBI/IPA-002/IP-N00001/2016-17/10001 20. Name, Address and e-mail of the Devendra Singh resolution professional, as registered ATS Greens Paradiso, Flat No: 02054, Tower

2, Plot No: GH-03, Sector-CHI-04, Greate Noida, Uttar Pradesh, 201308. dev_singh2006@yahoo.com Address and email to be used for D-54, First Floor, Defence Colony, New Delhi

correspondence with the Resolution 110024 cirp.alspl@gmail.com Professional 22. Further Details are available at or with Devendra Singh, Resolution Professional dev_singh2006@yahoo.com, cirp.alspl@gmail.com

DEVENDRA SING

Place: Chennai

Date : December 17, 2020

In the matter of Associated Lighting System Private Limited Regn No. IBBI/IPA-002/IP-N00001/2016-17/1000 Add: ATS Greens Paradiso, Flat No: 02054, Tower - 2, Plot No : GH-03, Sector-CHI-04 Greater Noida, Uttar Pradesh - 201308 Date: 18-12-2020 Email Id:-dev_singh2006@yahoo.com; cirp.alspl@gmail.com Place : New Delhi Mob-9810331877, 981033941 FORM NO. URC-2

Advertisement giving notice about registration under Part I of Chapter XXI of the Act

[Pursuant to section 374(b) of the Companies Act, 2013 and rule 4(1) of the Companies (Authorised to Register) Rules, 2014]

- Notice is hereby given that in pursuance of sub-section (2) of section 366 of the Companies Act, 2013, an application is proposed to be made after fifteen days hereof but before the expiry of thirty days hereinafter to the Registrar at Hyderabad, Telangana that VILS AIT, a partnership firm may be registered under Part I of Chapter XXI of the Companies Act 2013, as a company limited by shares.
 - 2. The Principal objects of the company are as follows:-
- Execution of Information technology of video image language speech artificial intelligence technology and software design development services. A copy of the draft memorandum and articles of association of the
- proposed company may be inspected at the office at P No 38, Arunodaya Colony, Madhapur, Serilingampally, Hyderabad – 500 081. Notice is hereby given that any person objecting to this application may
- communicate their objection in writing to the Registrar at Central Registration Centre (CRC), Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6.7. 8. Sector 5. IMT Manesar, District Gurgaon (Harvana), Pin Code-122050, within twenty one days from the date of publication of this notice with a copy to the company at its registered office

Name(s) of Applicant: 1.Mantenan Prudhvi Raju 2.Pabbisetti Y K L Srinivas

Dated this 16th day of December 2020.

GOVERNMENT OF TAMIL NADU Auction of 15 year Tamil Nadu **Government Stock (Securities)**

Government of Tamil Nadu has offered to sell by auction the dated securities for an amount of Rs.1000.00 crore with Fifteen year tenure. Securities will be issued for a minimum nominal amount of Rs.10,000/- and multiples of Rs.10,000/ thereafter. Auction which will be yield-based under multiple price format will be conducted by Reserve Bank of India at Mumbai Office (Fort) on December 22, 2020.

The Government Stock upto 10% of the notified amount of the sale will be allotted to eligible individuals and institutions subject to a maximum limit of 1% of its notified amount for a single bid as per the Revised Scheme for Non-competitive Bidding facility in the Auctions of State Government Securities of the General Notification (Annexure II). Under the scheme an investor can submit a single bid only through a Bank or a

3. Interested persons may submit bids in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System as stated below on December 22, 2020. a) The competitive bids shall be submitted electronically or

the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.30 A.M. and 11.30 A.M. b) The non-competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber)

System between 10.30 A.M. and 11.00 A.M.

The yield percent per annum expected by the bidder should be expressed up to two decimal points. An investor car submit more than one competitive bid at different rates in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System. However, the aggregate amoun of bids submitted by a person should not exceed the notified

The result of auction will be displayed by Reserve Bank of India on its website on December 22, 2020. Successful bidders should deposit the price amount of Stock covered by their bids by means of a Bankers' Cheque or Demand Draft payable at Reserve Bank of India, Mumbai (Fort) or Chenna on **December 23, 2020** before the close of banking hours.

The Government Stock will bear interest at the rate determined by Reserve Bank of India at the auction. Interest will be paid half yearly on June 23 and December 23. The Stock will be governed by the provisions of the Government Securities Act, 2006 and Government Securities Regulations

The stocks will qualify for ready forward facility.

For other details please see the notifications of Government of Tamil Nadu Specific Notification No.521(L)/W&M-II/2020, dated December 17, 2020.

S. KRISHNAN, Additional Chief Secretary to Government

Finance Department, Chennai-9 DIPR/1258/DISPLAY/2020



Rane (MADRAS) LIMITED Regd. Off. : "Maithri", No.132, Cathedral Roac Chennai - 600 086, Tel.: 044 2811 2472 / 73 E-mail: investorservices@ranegroup.com

NOTICE TO MEMBERS - POSTAL BALLOT Pursuant to Section 110 of the Companies Act, 2013 read with Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 and the MCA Circulars (as defined below)

Members are hereby informed that pursuant to section 110 of the Companies Act 013 read with Rule 22 of the Companies (Management and Administration) 2014 and in terms of the circulars issued by the Ministry of Corporate Affairs (**"MCA"** vide its General Circular No. 14/2020 dated April 08, 2020 and General Circular No 17/2020 dated April 13, 2020 read with General Circular No. 33/2020 dated September 28, 2020 (collectively referred to as "MCA Circulars") and othe applicable laws and regulations for the time being in force, the Company vide its Postal Ballot **Notice** dated **December 17, 2020** ("Notice") has sought approval of the nembers for the special resolution as set out thereunder, by means of postal ballo hrough remote electronic voting ("e-voting").

n terms of MCA Circulars, Companies which are required to provide e-voting facility while transacting any business(es) only through Postal Ballot up to **December 31**, **2020**, shall transact only through the remote e-voting system. In compliance with the rovisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and bisclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and the ICA Circulars, the Postal Ballot through remote e-voting is accordingly being initiated o transact the business as set out in the Notice.

n compliance with the aforesaid MCA Circulars, the Company has completed dispatcl f postal ballot notice through electronic mode to all those Members holding shares as n Friday, December 11, 2020 ("cut-off date") and whose email addresses are egistered with the Company / Depositories. Members whose e-mail ids are not egistered with the depositories are requested to send required details and documents s described in the Postal Ballot Notice to Company's e-mail ID investorservices@ anegroup.com or to RTA's e-mail ID srirams@integratedindia.com.

Pursuant to the aforesaid circulars, the hard copy of Postal Ballot Notice, Forms an pre-paid business envelope will not be sent for this Postal Ballot. The voting can be done only through remote e-voting facility. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating the remote e-voting. The remote e-voting period commences on Friday, December 18, 2020 (9.00 a.m. IST) and ends on Saturday, January 16, 2021 (5.00 p.m. IST). The remote e-voting shall ot be allowed beyond the said date and time and the e-voting module shall be disabled by CDSL for voting thereafter. The last date of e-voting for postal ballot is **Saturday** lanuary 16, 2021.

person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting. The voting rights of members shall be in roportion to their shares of the paid-up equity share capital of the Company as on the

-voting facility is available at the link: https://www.evotingindia.com. Postal ballo notice along with explanatory statement inter alia indicating process and manner o casting vote through remote e-votingby members holding shares in physical form ematerialized form and by members who have not registered their email addresses available at the website of the Company at www.ranegroup.com, the websites of BSE imited at www.bseindia.com, National Stock Exchange of India Limited a www.nseindia.com and CDSL website at https://www.evotingindia.com

Mr. C Ramasubramaniam, Practicing Company Secretary (IČSI Membership no. FCS 6125) and Partner in M/s. CR & Associates, Company Secretaries, has been appointed as the scrutinizer to scrutinize the postal ballot, in a fair and transparer

The results of the postal ballot will be declared on or before Monday, January 18, 202 e. not later than 48 hours of conclusion of remote e-voting. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Compan viz., www.ranegroup.com and on the website of CDSL www.evotingindia.cor immediately after the declaration of result. The results shall also be immediatel orwarded to the stock exchanges where the Company's shares are listed.

n case of any queries or issues regarding e-voting, members may refer to the requently Asked Questions (FAQs) and e-voting manual available a /www.evotingindia.com undèr heĺp section or write an e-mail to nelpdesk.evoting@cdslindia.com.

(By order of the board) S Subha Shree